1969 செப்டம்பர் 13]

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, கல்பாக்கம் அணுமின்நிலையம் குடியிருப்புப் பகுதியில் மருந்தகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அணுமின் நிலைய நிறுவனத்தின் சார்பில் 8—5—1969-லிருந்து அசிஸ்டன்ட் சர்ஜன் ஒருவர் அங்கு இருந்து பணியாற்றுகிறார். இந்திய அரசு இதைப் பேணி வருகிறது. அசிஸ்டண்ட் சர்ஜன் அவர்கள் அப் பகுதியில் பணியாற்றி வருகிறார்.

Doctors in Municipal Service.

* 275. Q.—Thiru G. GOMATHYSANKARA DIKSHIDAR : Will the Hon. the Minister for Education and Health be pleased to state whether any request has been made by the Annual Conference of the Indian Medical Practitioners Association in September, 1968 to give Gazetted rank to the Doctors in Municipal Service?

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : இல்லை.

Fire accident at Kosapet

* 276. Q.—Dr. H. V. HANDE : Will the Hon. the Minister for Finance be pleased to state—

(*a*) whether a fire accident took place in Kosapet at Mooku Chetty Street (Division 48) on 15th July 1968;

(*b*) if so, the estimated loss of property; and

(*c*) the nature of assistance given to the affected families?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : (அ) ஆம்.

(இ) ரூ. 18,300.

(உ) தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் 1968 ஜூலை 15, 16, 17 தேதிகளில் மூன்று தினங்களுக்கு அளிக்கப்பட்டன.

Dr. H. V. HANDE : Sir, a number of persons are doll-makers and they have also lost doll-moulds and other raw materials which are necessary to manufacture dolls. As the cost of these materials is very little, will the Government consider their question a little more sympathetically and see that whatever assistance they propose to give, is given quickly if necessary in consultation with the Department of Industries?

The Hon. Thiru K. A. MATHIALAGAN : I am most sorry that I could not comply with the request of the Hon. Member, Dr. Hande, because the collector of Madras has reported that the accident was suspected to be not accidental. The Collector also further says that according to the instructions of the Board of Revenue, in cases where there is a little suspicion that it is not accidental, no financial assistance should be granted. That is why no assistance was granted.

திரு. டி. மார்டின் : பேரவைத் தலைவர் அவர்களே, 48-வது வட்டத்தில் பிடித்த தீக்குக் காரணம் என்ன ? ஆக்ஸிடெண்ட்டலாக தீப்பிடித்ததா ? அல்லது அதற்கு வேறு காரணம் இருக்கிறதா ?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : தலைவர் அவர்களே, ஆக்ஸிடெண்ட்டலாகத் தீப் பிடிக்கவில்லை. தீப் பிடித்ததற்கு வேறு காரணங்கள் இருந்தன என்ற கருத்துக்கள் இருக்கின்ற காரணத்தினால்தான் அந்தமாதிரியான உதவிகள் அளிக்கப்பட வில்லை.

பரிசுச் சீட்டுகள்

*** 277 வினா.—திரு. என். எஸ். வி. சித்தன் :** மாண்புமிகு நிதி அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாவிற்கு விடை யளிப்பாரா—

தமிழக அரசு வெளியிட்டுள்ள லாட்டரிச் சீட்டுகள் கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுவதைத் தவிர்க்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன ?

THE HON. THIRU K. A. MATHIALAGAN : If an agent sells the ticket in black market his Agency will be terminated. The Collectors who are in overall charge of the scheme in the respective districts keep an eye on the progress of the sale of tickets and take all action necessary to avoid sale of tickets at a price above Re. 1 per ticket.

திரு. என். எஸ். வி. சித்தன் : பேரவைத் தலைவர் அவர்களே, லாட்டரிச் சீட்டிற்குக் கிராக்கி இருந்த காலத்தில் கொடுக்கப்பட்ட கேள்வி இது. இப்போது லாட்டரிச் சீட்டுகளின் விற்பனை கணிசமாகக் குறைந்திருக்கிறது. மேலும், ஒரு ரூபாய் டிக்கெட் வெளியிலே 90 பைசாவுக்குக் கிடைக்கிறது. இப்போது பொது மக்களிடையே லாட்டரிச் சீட்டிற்கு ஆதரவு குறைந்திருக்கிறது. மேலும் மக்களிடையே இது சூதாட்ட மனப்பான்மையை வளர்க்கிறது. ஆகவே, இவையெல்லாம் கருத்திற்கொண்டு, இந்த அரசு இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமா ?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : தலைவர் அவர்களே, நண்பர் திரு. சித்தன் அவர்கள் சொல்லுகின்ற இரண்டு குற்றச் சாட்டுகளும் சரியானவை அல்ல. பிளாக் மார்க்கெட்டிலே டிக்கெட் விற்கப்படுகிறது என்று சொல்வதும் சரியல்ல. இப்போது லாட்டரிச் சீட்டின் விற்பனை சீராகவும் செம்மையாகவும் இருக்கிறது. ஒரு ரூபாய் டிக்கெட் ஒரு ரூபாய்க்குத்தான் விற்கப் படுகிறது. லாட்டரிச் சீட்டு மக்களிடையே சூதாட்ட மனப் பான்மையை வளர்க்கிறது என்று சொன்னார்கள். நண்பர் அவர்கள் சார்ந்திருக்கிற கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த யோசனையைச் சொன்னால் நன்றாக இருக்கும் என்பதைத் தெரி வித்துக் கொள்கிறேன்.